

Jeji Institute Kandy, Proudly Presence

NITHYA'S

ENGLISH HOME STUDY PACK



Call - NADEE
0777- 806 606



Send - SMS
0727- 806 606



JEFFWOOLAR
EDUCATIONAL INSTITUTE
P.o.Box.119 Kandy.0814-929193

HERITAGE OF VEDDAS

வேடர்களின் பிறப்புரிமை

Read the little Essay carefully and answer the questions given below.
கீழ் தரப்படும் கட்டுரையை வாசித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை அளிக்கുക.


Long ago Veddas lived in India. They came to Sri Lanka thousands of years before the Singhalese came. They probably walked over to Sri Lanka. In those days Sri Lanka was joined India and was a part of it. Adam's Bridge [Ram's Bridge] at the time was a real bridge of land leading from India to Sri Lanka and people could walk across it.

When the Vedas came here, they had no guns as they have at present. Because gun powder had not been invented. They did not have even knives or axes made of iron or steel. Because they had not discovered the use of iron or steel. They only had bows and arrows and rough stone hammers which were really pieces of rock sharpened at one end for cutting. They used shells for scraping things.

Of course, they could not cut down trees or build houses with those tools. They led a very hard life. Leopards and bears came after them and tried to kill them. Just as they tried, is killdeer and wild boar.

When the children were small, they used to stay in the caves while the men went hunting. When they were a little bigger, the children did not have to go to school. Because there learnt from them how to hunt.

The girls stayed behind and helped their Mothers to dig up roots, which they used for food and to roast the animals which were killed by the men.



NEW WORDS AND MEANING.

1. Heritage	றுசநரா	2. Joined	சேர்ந்திருந்தல்
3. Bridge	அனஇர	4. Invented	கனான நமஞர
5. Steel	தனகமய	6. Axes	கஅனகரனத
7. Bows	வீல்லுகள	8. Arrows	டஐஈஇர
9. Rough stone	கரடுமுரடான	10. Hammer	
11. Scrape	லங்மதன	12. Tools	றனாங்மு
13. Leopards	கடனபான	14. Wild boars	தஇய றுசன
15. Roots	ரஙஇய	16. Hunting	முளர

Exercises. A

1. When did the Vedas come to Sri Lanka?
2. Why did Vedas had no guns earlier ?
3. Why did the Vedas lead a very hard life in the ancient time?
4. What kind of food did the ancient Vedas eat ?

ING - form in the Completment

The following verbs require an ING form for a verb in the completment

மின்வரும் சொற்களை கோண்டு வாக்கியம் அமைக்கும் போது அடுத்து வரும் சொல்லுடன் ING இடம் உதாரணங்களை கவனமாக வாசித்து விளங்குக.

1. They regret informing that message.
2. He has postponed the meeting
3. Sutha completed writing her new novel
4. I kept watching the suspicious person
5. She is considering not going to the party.

மேற் தரப்பட்டன உள்ள உதாரணம் 1 இல் regret என்பதை அடுத்து Inform என இல்லாமல் Informing என இடம் பெற்றுள்ளதை கவனத்தில் கொள்க.

- | | |
|-------------|----------|
| 1. Admit | 2. Avoid |
| 3. Keep | 4. Miss |
| 5. Complete | 6. Delay |

- | | |
|----------------|----------------|
| 7. Quit | 8. Recommend |
| 9. Deny | 10. Enjoy |
| 11. Stop | 12. Tolerate |
| 13. Appreciate | 14. Finish |
| 15. Mention | 16. Postpone |
| 17. Consider | 18. Practice |
| 19. Recall | 20. Regret |
| 21. Discuss | 22. Risk |
| 23. Suggest | 24. Understand |

Homonyms

Homonyms are words with the same sound but also different spelling and different meanings. which would make many mistakes and a big difference if the right word is not used at the right place.

மேலே காட்டியுள்ள Homonyms எனும் பதம் ஒரு ஒலியினை எழுப்பும் பதமாக இருந்த போதிலும் வேறுபட்ட கருத்தினை கோண்டிருக்கும் சரியான சொல் வர வேண்டிய உரிய இடத்தில் வரா விடத்து கருத்து வேறு பாட்டினை உருவாக்கும்.

உதாரணமாக " NO " என்பது " இல்லை " என்றும் " Know " என்பது தேரியும் என்றும் கருத்துபடும்.

- | | |
|-----------|--|
| ◆ Meat | He bought a kilo of meat at the market |
| Meet | I meet him every day |
| ◆ Gate | Please keep the gate opened for me |
| Gait | She has a beautiful gait when she walks. (Manner of walking) |
| ◆ Boarder | Nimal's brother is a boarder at the Royal College Hostel |
| Border | The saree looks charming due to its embroidered border |
| ◆ Canvas | The candidate tried to canvas voters even at the last moment |
| Canvass | The tent is made of a hard canvas |

◆ Principle	A principle of a school must be a man of great
Principle	He is a man of great principles
◆ Berry	Berry is a king of small sweet fruit
Bury	People bury the dead bodies in the cemetery
◆ Air	Doctors advice us to breath fresh air as much as possible
Heir	Prince Charles is the heir to the British throne at Present

Here are some Homonyms.

★ Sea, See	★ Rice, Rise	★ Sun Son
★ Sum Some	★ In Inn	★ Meet, Meat
★ Hour Our	★ Claire Clear	★ Here Hear
★ Where Wear	★ I Eye	★ Blue Blew
★ Die Dye	★ Too Two	★ Tie Tye
★ Prey Pray	★ Light Lite	★ Wait Waste
★ Personal Personal	★ Price Prize	★ Year Ear
★ Fore Four	★ Rice Rise	★ Buy By
★ Saw, Sow	★ No Know	★ Week Weak
★ What Watt	★ Red Read	★ Kandy Candy
★ Hair Heir	★ Their There	

Exercises. B

Fill the suitable Homonyms for the blanks

இடைவெளிக்கு பொருத்தமான சொல்லை தேர்வு செய்க.

1. We can Beautiful. Shells on the Shore (see, sea)
2. My grandfather can predict the by watching the winds (whether, weather)
3. Do you (Know, No) How to do this (Some, Sum)
4. Can you ... The sound coming from (here, hear)
5. Mother cooks at sun (rice, rise)
6. My is walking in the (Sun, son)
7. ... are beautiful flowers in Garden. (there, their)
8. The baby His clothes when playing. (toe, tore)

ABBREVIATIONS - சுருக்க குறியீடுகள்.

1. A/C- Account கணக்கு
2. A.D - Anno Domin கிருஸ்துவுக்கு பின்
3. B.C - Before Christ; கிருஸ்துவுக்கு முன்.
4. Ad - Advertisement விளம்பரம்
5. B.A- Bachelor of Arts; கலைப்பட்டதாரி
6. B.Sc - Bachelor of Science; விஞ்ஞான யட்டதாரி
7. T.T - Trained Teacher அயிற்றப்பட்ட ஆசிரியர்.
8. A.M- Anti Meridian; பிற்பகல்;
9. P.M- Post Master/Prime Minister;
10. O.I.C-Officer in Charge ; நிலைய அதிகாரி
12. A.G.A -Assistant Government Agent;
உதவி அரசாங்க அதிபர்.
13. I.R.O -International Refugees Organization
; சர்வதேச சிக்கதிகள் நிறுவனம்;
14. I.C.R.C- International Committee of Red Cross
சர்வதேச செஞ்சிலுவை .சங்கம்;
15. J.P - Justice of Peace- சமாதான நீதவான்.
16. Km- Kilo Meter கிலோ மீட்டர்.
17. M.M.C- Member of Municipal Council
18. N.G.O - Non Government Organization
19. V.C- Vice Chancellor
20. U.S.S.R- Union of Soviet socialist Republic.
21. U.M.I.C.E.F -United Nations International
Children Emergency Fund
22. D.S. Divisional Secretariat (Pradesa Secretary)
23. G.A Government Agent
24. C.G.R Ceylon Government Railway
25. D.M.O. District Medical Officer
26. D.E Director of Education கல்வி பணிப்பாளர்
27. G.B Great Britain பெரிய பிரித்தானியா
28. D.I.G Deputy Inspector General of
பி. டி.ஐ.ஜி பிரதி டி.ஐ.ஜி.ஐ. அதிபர்
30. D.C. B De centralized Budge

The Wee Demon in the Bottle

One day a fisherman was catching fish in the river. He stood in his boat and threw the net into the river and found a bottle in the net.

The fisherman took the bottle out of the net. The bottle was shut, there was a dwarf crying in the bottle. The fisherman thought that If I open the bottle, Then he will give me gold and jewels. And I can become rich. ' So he opened the bottle. At once the dwarf jumped out of the bottle.

The dwarf stood in the boat. In a few seconds, He become very big. Soon he was a large demon. His eyes were red. His teeth were long. His belly was large. And his fingernails were sharp.

The demon bent down and caught the Fisherman. ' I am hungry. So I will eat you" he said. The fisherman was afraid. But he did not shout. He said to the demon,

" You cannot eat me! I will kill you"

" You cannot kill me" replied the demon,

" I am a demon." I can kill any one! I can do wonderful things.

"No, you cannot." Said the man. You not a demon. You cannot kill me."

The demon grew angry. " No, I am " he cried out " no you are not a demon! You cannot do wonders."

The demon cried out again. The fisherman too cried out again.

So the demon and the fisherman cried out again. At last the fisherman said to demon

"Can you do wonders? You are big. can you become small? "



“Yes, I can”, “replied the demon”

Let me show you now. He became a dwarf. In a second, the fisherman caught the dwarf. He put the dwarf in to the bottle quickly. The dwarf cried out,

“ open the bottle I do not eat you. I will give much gold. ”

But the fisherman replied

“No I will not take you out of the bottle. I do not want your gold. I don't want to be rich. I will be a poor fisherman.

“Then he threw the bottle back into the river.

New word & meaning- புதிப சொற்களும் கருத்தும்.

- | | |
|---------------------|----------------------------|
| 1. River - ஆறு | 2.Net - வலை |
| 3.. dwarf - குள்ளன் | 4.Demon - பேய் |
| 5. Sharp - கூர்மை | 6.Fisherman - மீனவன் |
| 7. Hungry பசி | 8.Fingernails - விரல் நகம் |

Exercise

1. Who was catching fish at the river ?
2. What was inside the bottle ?
3. “You can't kill me” who told there word ?
4. Who threw the bottle in to the river ?

JOKE JOKE JOKE

Wife: "There's trouble with the car. It has water in the carburetor."

Husband: "Water in the carburetor? That's ridiculous."

Wife: "I tell you the car has water in the carburetor."

Husband: "You don't even know what a carburetor is. I'll check it out. Where's the car?"

Wife: "In the pool."



Cross word Puzzle-10

குறுக்கெழுத்து

1	i	2	h	3	e	4	n	◆	5	o	
v	◆	l	◆	r	◆	i	◆	◆	◆	◆	◆
	◆		◆		◆		◆	◆	◆	◆	◆
n	◆	s	◆	p	◆	28				10	◆
	◆		◆	◆	◆		◆	◆	◆	11	i
n	◆	◆	◆	13	◆	◆	◆	◆	◆		◆
	◆	14	◆		◆	◆	◆	◆	◆	y	◆
◆	◆	a	◆	s	◆	◆	◆	◆	17	◆	18
19	n		t		i	20	g	◆	r	◆	21
f	◆	◆	◆	◆	◆	u	◆	◆		◆	i
22	h		n	◆	◆	23	a			◆	
e	◆	◆	◆	◆	◆	b	◆	◆	◆	◆	re
24	e		o		m			25	◆	◆	◆
◆	◆	◆	◆	◆	◆	r	◆	26	m		r
27	u		u		t	◆	◆		◆	◆	◆

பிரிய மாணவ மாணவி.

The Best English Home Study Pack மற்றும் உங்கள் அபிப்பிராயங்களை எமக்கு எழுதி உங்கள் அபிப்பிராயங்கள் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

Cross Word Puzzle-10

இப் பாடத் தொகுதியில் தரப்பட்டுள்ள குறுக்கெழுத்து போட்டி எழுத்துகளை தேர்வாக half sheet தாள் ஒன்றில் எழுதி அனுப்புகள்.

தயவு செய்து பாடப் புத்தகங்களில் எழுதி அனுப்ப வேண்டாம். பாடப் புத்தகங்களை பாதுகாத்து உங்கள் சகோதர சகோதிகளுக்கு யாழ்க்க கொடுங்கள்.

	6	×	7
×	i	×	e
×	p	×	
×	×	×	†
i	12	e	×
×	a	×	×
×	15	u	16
18	×	×	
21	a		e
i	×	×	
	×	×	†
e	×	×	
×	×	×	×
r	i		†
×	×	×	×

Across

- 1) 18
- 5) Price of something.
- 11) Pleasing
- 15) A Conjunction
- 19) Something
- 21) To possess
- 22) At a specified time 23) To do
- 24) To Advice 28) To phone someone
- 26) To mark with Pressure
- 27) Month after July

Down

- 1) Early part of the night
- 2) Used for Drinking
- 3) Voyage
- 4) 8
- 6) Extra money in return for service
- 7) Better than all others in quality
- 10) No more
- 12) Taxi
- 13) Coins and paper money
- 14) To give money
- 16) 20
- 17) No cost
- 18) colour
- 19) Later in time
- 20) Unit
- 25) To Stop living

எழுதி அனுப்புகள்.

Kandy was the last capital of the Sri Lanka before British Subjugated to Sri Lanka. The city has enriched Sri Lanka culture in many ways.

One of the most sacred places of the Buddhists is the Dalada Maligawa where the "Sacred tooth relic temple" is located around it sprawls the archaeological complex of the king's places and the old city and many other aligned edifices.

Not subject to destruction of edifices as any other capitals. Kandy remains a grandiose reflection of Sri Lanka architecture wooden carvings and murals embellish a number of buildings of which the audience Hall and Dalada Maligawa are glowing examples

Send By.Reg No: V.8237

R.Rathi Priya # 65.New Bar rd, Kallady Baticaloa.

Proverbs - பொன் மொழிகள்.

- * Braking dogs seldom bite குறைக்கும் நாய் கடிக்காது
- * An empty vessel makes the best sound நீரை குடம் தளம்பாது
- * All that glitters are not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
- * Prevention is better than cure வருமுன் காத்தலே சிறந்தது
- * A friend in need is a friend indeed ஆபத்தில் அறியலாம் அன்பான நண்பனை
- * After a story comes a disaster முயலுக்கு பின் அமைதி
- * Look before you leap ஆழம் அறியாது காலை விடாதே
- * God will help those who help others. இட்டாருக்கு இட்ட பவன்
- * Money make many things பணம் பாதாழம் மட்டும் பாயும்
- * East or west home is best எல்ல வலையானாவும் தனி வலை வேண்டும்.

කඩයට ගිය අස්ථාවක කැපෑලක අවස්ථාවක කැපෑලක අවස්ථාවක

- විඥාපාරි** මොනවත ඉඟා ඉනේ ?
බෙබෙන්නා 2 ඊකලකුඊ අභන වෙභ්ඊඊ.
- ඔහුඊඔඔ** කෙඊඊ 20 ඊකක කභන ඉන
අඔඔඔඔ වඊඊඊඊඊ ඊඊඊඊඊ වඊඊඊඊ වෙභ්ඊඊ.
- විඥාපාරි** ඉන ඊඊඊඊ කභන. අඊඊඊ ඊඊඊඊ.
වෙභ්ඊඊඊඊ වෙභ්ඊඊඊඊඊඊඊඊ. ඊඊඊඊඊඊඊ ඊඊඊඊඊඊඊ.
- ඔහුඊඔඔ** ඊඊ ඉඊඊඊ අකක කඊඊ ?
ඊඊඊ අඊඊඊ ඊඊ ඊඊඊඊ අභවඊඊ ?
- විඥාපාරි** ඊඊ ඉඊඊඊ අකක ඊඊඊඊඊ වඊඊඊඊ.
ඊඊඊ අඊඊඊ ඊඊ ඊඊඊඊ 25 ඊඊඊ.
- ඔහුඊඔඔ** ඊඊඊ ඊඊඊඊ අකක කඊඊ ? **ඊඊඊ ඊඊ ඊඊඊඊ අභවඊඊ ?**
- විඥාපාරි** ඊඊඊ ඊඊඊඊ අකක ඊඊඊඊඊ ඊඊඊඊඊ ඊඊඊඊ.
ඊඊඊ ඊඊ ඊඊඊඊ 32. 50
- ඔහුඊඔඔ** ඊඊඊ ඊඊඊඊ ඊඊඊඊ ඊඊඊ ඊඊඊඊ අකක
ඊඊඊඊ ?
අඊඊඊ 2 ඊඊඊඊ අඊඊඊඊඊ ඊඊ ඊඊඊඊ ඊඊඊඊඊ.
- විඥාපාරි** අඊ ඊඊඊඊ ඉඊඊඊ ඊඊ
ඊඊඊ 2 ඊඊඊඊ ඊඊඊඊ.
- ඔහුඊඔඔ** කඊඊ කඊඊ ? **කඊඊඊ අභවඊඊ ?**
- විඥාපාරි** ඉඊඊඊ කඊඊ ඊඊඊඊඊ අකක
2 ඊඊඊඊ කඊඊඊ 82 ඊඊඊ.
- ඔහුඊඔඔ** අඊ ඊඊඊඊ අඊඊඊ
ඊඊඊඊඊඊඊඊ අඊඊ.



Something ,Anything ,Nothing

Now We shall learn about how to make sentences Using

Something,Anything,And Nothing.

இம் வாயுறு நாம் Something,Anything,And Nothing பாவித்து வாக்கியம்
சமைப்பது பற்றி கற்போம்.

Read the following Examples carefully.

(A) Can you hear Anything ?

(B) Yes, I can hear Something.

மேற் தரப்பட்ட உதாரணம் (A) இல் உங்களால் ஏதாவதை கேட்க முடிகிறதா என
வினா எழுதி Can you hear **Anything** ? விடையாக Yes, I can hear
Something. என விடையாக வருகின்றது.

உதாரணங்களை கவனமாக வாசித்து விளங்குக.

1) Did Raveena carry **Anything**
Yes She carried **Something**
No, She carried **Nothing**

2) What Did you See in the Park?
I saw **Something**
I saw **nothing**

3) What was in the box.
There was not **Anything** in the box
There was **nothing** in the box.

4) What did you write ?
I did not write **anything**.
I wrote **nothing**.



EXERCISES

Make five Sentences Using Anything, Something, And Nothing.

மேற் தரப்பட்ட **Anything, Something**, மற்றும் **Nothing** என்பவற்றை

பாவித்து 5 வாக்கியங்கள் எழுதிக்கொடுக்க

AT A WATCH SHOP

ஒரு கைக்கடிகார கடையில்.

Shopkeeper Please come in. What would you like to see?
கடைக்காரர் ப்ளீஸ் கம் இன் வாட் வுட் யு லைக் டூ வீ
வாருங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்?

Shanthy I want a nice watch to give as a present.
சாந்தி ஐ வான்ட் ஏ நைஸ் வாட்ச் டூக் வீ ஏஸ் ஏ பிரஸன்ட்.
அன்பளிப்பிற்காக ஒரு கைக்கடிகாரம் பார்க்கவேண்டும்.

Shopkeeper: Certainly. A lady's watch or a man's watch?
சேடர்ன்லீ ஏ லேடீஸ் வாச் ஆங் ஏமேன்ஸ் வாச்?
கட்டாயமாக , பெண் கைக்கடிகாரமா அல்லது ஆண்
கைக்கடிகாரமா வேண்டும் ?

Shanthy A lady's watch please.
ஏ லேடீஸ் வாச் ப்ளீஸ்.
தயவு செய்து ஒரு பெண் கைக்கடிகாரம்.

Shopkeeper Sure, Please come this way and look at these.
ப்ளீஸ் கம் தீஸ்வே. அண்ட் லுக் அட் தீஸ்
அப்படியே, இப்படி வந்து பாருங்கள்

Shanthy Thank you. (Looking into the show case)
Could I have a look at the fourth one from the right?
நேங்க் யு. (லுக்கிங் இன்டு த ஷோ கேஸ்)
குட் ஐ ஹேவ் ஏ லுக் அட் த ஃபோர்த் வன் ப்ரம் தரைட்?
நன்றி, (கடியாரங்களைப் பார்த்துக்
கொண்டு)வலப்பக்கத்தில் 4
வது கடியாரத்தைப் பார்க்கலாமா?

Shopkeeper Of course. Here it is.
ஆஃப் கோர்ஸ். ஹீயர்
இட்ஈஸ்.கட்டாயமாக இதோ.

Shanthy: It looks nice. What is the price?
இட் லுக்ஸ் நைஸ். வட்ஸ் த பிரைஸ்?
இது மிகவும் அழகாக உள்ளது
இதன் விலை என்ன ?



Shopkeeper Seven Hundred fifty
சேவன் ஹன்றட் பீப்டி
எழுநூற்று ஐம்பது ரூபாய்

Shanthy Seven Hundred fifty ? That's too much.
சேவன் ஹன்றட் பீப்டி ? தட்ஸ் டூ மச்.
எழுநூற்று ஐம்பது என்பது மிகவும் அதிகம்.

Shopkeeper Sorry Not for a really good Japan watch like this.
சாரி நோட் ஃபார் எ ரியல்லி குட் ஜப்பன் வாச் லைக் தீஸ்.
அவலாக ஐப்பான் கடியாரத்திற்கு இந்த விலை
அதிகமல்ல.

Shanthy But I want a cheaper one.
Don't you have a cheaper watch?
யட் ஐ வான்ட் எ சீப்ர் ஒன்.
டோன்ட் யு ஹேவ் எ சீப்ர் வாச்.
எனக்கு மலிவான தொன்று தேவை.
உங்களிடத்தில் மலிவான கடியாரங்கள் இல்லையா?

Shopkeeper Why not ? Look at the ones in this show case.
வாய் நாத்? லூக் த ஒன்ஸ் இன் தீஸ் ஷோகேஸ்
இல்லாமல் என்ன? இந்த வரிசைகளில் உள்ளவற்றைக்
காணலாம்.

Shanthy They are also nice. What make are these ?
தே ஆ ஸோ ரைஸ். வாட் மேக் ஆர் தீஸ்?
இவைகளும் நன்றாக இருக்கின்றன.
இவை எங்கு தயாரானவை ?

Shopkeeper These are all made in Japan
தீஸ் ஆர் ஆல் மேட் இன் ஜப்பான்.
இவை எல்லாம் ஜப்பானில் தயாரானவை.

Shanthy : But are they good of quality?
யட் ஆர் தே தே ஆல் குவாலிடி?
ஆனால் இவை எல்லாம் நல்ல தரமானவை தானா?

Keep your head and your heart in the right
direction, and you will not have to worry
about your feet.

Shopkeeper : They certainly are. In addition these Citizen wrist watches are so attractive.

தே சேடைன்லி ஆ.இன் எடிசன் தீஸ் சிடிசன் ரிஸ்ட்
வொட்சஸ் ஆ சோ எட்ரக்டிவ்.

Shanthy : Yes, They too look attractive.

யெஸ் தே டூ லூக் அட்ராக்டிவ்.

ஆம், அழகாகத் தான் உள்ளன.

Shopkeeper : At the same time they are very moderately priced.

எட் த ஸேம் டைம் தே ஆர் வொர்மாட்ரேட்லி பீரைஸ்ட்.

அத்தோடு விலையும் சாதாரணமாக இருக்கும்.

Customer : Is that so ? What is the price of the second watch from the left ?

ஈஸ் த பீரைஸ் ஆஃப் த ஸெகன்ட் வாச் ஃபிரம் த லெஃப்ட்?

அப்படியா ? இடது பக்கத்திலிருந்து இரண்டாவது
என்ன விலை?

Shopkeeper : Only Six hundred rupees.

ஓன்லி சீக் ஹன்ட்ரெட் ரூபீஸ்

ரூ 600.மட்டுமே.

Customer : I think I'll buy it, Please pack it up.

ஐ திங்க் ஐ திங்க் ஐல் பை இட் பீளீஸ் பேக் அப்.

இதை வாங்கலாம் என்று நினைக்கிறேன்,
இதையே கொடுங்கள்

Shopkeeper : Thank you, Madam.

தேன்கி யு ஹமம்.

நன்றி,

" Vision that looks inward becomes duty
Vision that looks outward becomes duty
Vision that looks upward becomes faith.



SIMILAR WORDS- ஒத்த கருத்து சொற்கள்.

ஆங்கிலத்தில் ஒரே கருத்துடைய பல சொற்கள் காணப்படுகின்றன. கீழ் காணப்படும் சொற்களை கற்க.

1. Kind	அன்பான	Sympathy , Warm , Tender
2. Soft	மிருதுவான	Smooth , Tender , Gentle
3. Comfort	வசதியான	Relieve , Console , Pacify
4. Difficult	கஷ்டம்	Formidable , Tiresome
5. Annoy	துன்புருத்தல்	Worry , Hurt , Torture
6. Kill	கொல்	Slay , Slaughter
7. Old	பறைய	Ancient , Historic , Antique
8. Destroy	அழித்தல்	Annihilate , Dradicate , Eliminate
9. Beautiful	அழகான	Charming , Pleasant , Elegant
10. Collect	சேர்த்தல்	Gather
11. Fear	பயம்	Dreadful , Terrifying , Terrible
12. Empty	இடை வெளி	Blank , Vacant , Worthless
13. But	ஆனால்	Yet , Nevertheless , Still
14. High	உயர்ந்த	Lofty , Elevate , Superior
15. Simple	சாதாரண	Humble , Midst
16. Silent	அமைதி	Calm , Quiet , Placid
17. Give	கொடு	Donate , Supply , Provide
18. Hope	நம்பு	Expect , Anticipate , Rely on
19. Catch	பிடி	Seize , Capture , Apprehend
20. Happy	ஆனந்தம்	Joyful , Pleasant , Delightful
21. Understand	புரிந்து	Realize , Take in , Absorb
22. Doubtful	சந்தேகத்திற்கு	Puzzling , Suspicious , Confusing
23. Warn	எச்சரி	Reprimand , Admonish , Frighten
24. Small	சிறிய	Micro , Minor , Bit
25. Advice	அறிவுரை	Warn , Instruct , Advocate
26. Clear	தெளிவான	Obvious , Distinct , Conspicuous
27. Want	தேவை	Need , Demand , Desire
28. Steal	திருடு	Pilfer , Rob , Swindle
29. Love	அன்பு	Affection , Attachment , Devotion
30. Desert	கைவிடும்படி	Leave , Forsake , Abandon

Little Dictionary Learn 30 words & Learn by heart

30 சொற்களை கற்று மனனம் செய்க

Gg

Gainly	கொயில்	அழகான
Gallantly	கெலன்ட்ல்	பெருந்தன்மையாக
Gamble	கெம்பல்	குது
Garbage	காபேஜ்	குழை
Garlic	கார்லிக்	கவெள்ளை பூண்டு
Generous	ஜெனரஸ்	தயாளமான
Gentle	ஜென்ட்ல்	மெருதுவான
Germ	ஜெர்ம்	கீடும
Ghee	ஜீ	நெய்
Gigantic	ஜிகென்டிக்	மிகப் பெரிய
Ginger	ஜின்ஜர்	இஞ்சி
Gingili	ஜின்ஜில்	எள்
Gipsy	ஜிப்ஸ்	நாடோடி
Glad	ஜ்ளேட்	மகிழ்ச்சி
Glance	ஜ்ளன்ஸ்	பார்வை
Goodwill	குட் வில்	குட் வில்
Gorgeous	ஜோர்ஜியஸ்	ஆடம்பரமான
Gossip	கொஸ்சிப்	வீண் பேச்சு
Grandfather	க்ரான்ட் பாதர்	பாட்டன்
Grass	க்ராஸ்	புல்
Gratitude	க்ரடிடிபுட்	நன்றி
Grave	க்ரேவ்	சவ குழி
Grief	க்ரீவ்	துக்கம்
Grumble	க்ரம்பல்	முனு முனு
Guest	கெஸ்ட்	விருந்தாளி
Guidance	கயிட்ஸ்	வழி காட்டி
Guilty	கீல்டி	குற்றமுள்ள
Gunny	கன்யி	'சாக்கு